


சிவசூப்பர் ஃபீஸ்கூ



கதை மற்றும் வடிவமைப்பு: பூர்னிமா மீகம்மன



கலை நிபுணர்: அகலங்க கமகே



வெறுப்புப் பேச்சு







அறிமுகம்



ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் பகிர உரிமையுடையவர்களாவர். ஏற்றுக் கொள்ளப்படாதது என்னவென்றால் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி உந்துதல் அளிப்பதனையேயாகும். இது பொதுவாக வெறுப்புப் பேச்சு எனப்படுகிறது.

வெறுப்புப் பேச்சு என்பது இணையத்திலும், சாதாரண நிகழ் வாழ்விலும் காணப்படும். ஆக்கமிகு பயனுள்ள விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அதே வேளை தீமைக்கு வழிவகுக்கும் வெறுப்புப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.









கற்றுக் கொண்ட பாடங்கள்

வெறுப்புப் பேச்சுக்கு இணையத்தில் பதிலளித்தல்

» அதனைப் பகிர வேண்டாம்

இது தவறானது. ஏனெனில் நீங்கள் பாவிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றவர்களை காயப்படுத்தக் கூடும். உங்களையும் பிரச்சினைக்குள் தள்ளக்கூடும்.

» அதைத் தடுக்கவும் (block it)

வெறுப்புப் பேச்சுக்களை உங்களது சமூக வலைத்தள கணக்குகளில் பதிவிடுபவர்களை தடை செய்யவும்.

» அறிக்கையிடல் (report it)

சமூக வழிகாட்டல்களை மீறுவதாக வெறுப்புப் பேச்சு அமைகிறது.

» அறைகூவுதல் (call it out)

ஒரு பதிவின் மூலமாக நீங்கள் அதோடு ஒத்துப் போவதில்லையென தெளிவாக்கலாம்:

- ◇ பதிவினது உள்ளடக்கத்துக்கு எதிராக பேசுதல்.
- ◇ உண்மையான நிகழ்வுகளுடன் பொய்யான தகவல்களுக்கெதிராக அறைகூவுலிடல். நம்பத்தகுந்த மூலத்தினை (reliable source) குறிப்பிடவும்.
- ◇ அவமானப்படுத்தும் வகையில் உரத்துப் பேசுவதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையென உரிய முறையில் வெளிப்படுத்தவும்.